

# La science et ses mérites

---

<"xml encoding="UTF-8?">

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :

خَيْرُ الدُّنْيَا وَالْآخِرَةِ مَعَ الْعِلْمِ

بحار الانوار / 1 / 204

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

.Vous obtenez la béatitude de ce monde et de l'autre monde par la science

Bihâr ul-Anwâr/vol.1/p.204

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :

أَلْعِلْمُ وَدِيْعَةُ اللَّهِ فِي أَرْضِهِ، وَالْعُلَمَاءُ أَمْنَاؤُهُ عَلَيْهِ، فَمَنْ عَمِلَ بِعِلْمِهِ أَدَّى أَمَانَتَهُ

بحار الانوار / 2 / 36

L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit :

La science est le dépôt de Dieu sur la terre, et Il l'a confiée aux oulémas. Alors, celui qui l'emploie durant sa vie, a véritablement assumé le dépôt de Dieu

Bihâr ul-Anwâr/vol.2/p.36

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :

أَلْعَالِمُ وَالْمُتَعَلِّمُ شَرِيكَانِ فِي الْأَجْرِ وَلَا خَيْرَ فِي سَائِرِ النَّاسِ

بحار الانوار / 52 / 2

L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit :  
Un enseignant et son élève obtiennent une récompense divine dont d'autres personnes sont  
.dépourvues

Bihâr ul-Anwâr/vol.2/p.25

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
مَنْ أَفْتَى النَّاسَ بِغَيْرِ عِلْمٍ كَانَ مَا يُفْسِدُهُ مِنَ الدِّينِ أَكْثَرَ مِمَّا يُصْلِحُهُ  
بحار الانوار / 2 / 121

Le Saint Prophète de l'Islam, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a  
: dit

La personne qui exprime ses idées religieuses pour les gens sans avoir pour cela les  
.compétences requises nuit véritablement à la religion au lieu de lui servir

Bihâr ul-Anwâr/vol.2/p.121

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
مَنْ طَلَبَ الْعِلْمَ فَهُوَ كَالصَّائِمِ نَهَارَهُ الْقَائِمِ لَيْلَهُ وَإِنْ أَبَا مِنَ الْعِلْمِ يَتَعَلَّمُهُ الرَّجُلُ خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَكُونَ لَهُ أَبُو قُبَيْسٍ  
ذَهَبًا فَأَنْفَقَهُ فِي سَبِيلِ اللَّهِ.  
بحار الانوار / 1 / 184

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Celui qui recherche la science est comme celui qui jeûne durant les jours et fait la prière lors des nuits. Pour l'homme, acquérir une part de science est meilleur qu'avoir une montagne d'or .et le dépenser dans le chemin de Dieu

Bihâr ul-Anwâr/vol.1/p.184

قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
فَضْلُ الْعِلْمِ أَحَبُّ إِلَيَّ اللَّهُ مِنْ فَضْلِ الْعِبَادَةِ  
بحار الانوار / 1 / 167

L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit :  
Auprès de Dieu, acquérir une science a plus de valeur que l'accomplissement de pratiques de  
.dévotion

Bihâr ul-Anwâr/vol.1/p.167

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
مَنْ سَأَلَ عَنْ عِلْمٍ يَعْلَمُهُ فَكَتَمَهُ أُجِمَ بِلِجَامٍ مِنَ النَّارِ  
الاثني عشرية / 11

: Le Saint Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Dieu met une bride de feu à celui qui sait une science mais fait l'ignorant face à quelqu'un lui  
demandant de l'aide dans le domaine de cette science-là.

Ithnâ 'Ashariyya/p.11

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
الْقُرْآنُ مَادِبَةُ اللَّهِ فَتَعَلَّمُوا مَادِبَتَهُ مَا اسْتَطَعْتُمْ  
بحار الانوار / 92 / 19

L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit :  
.Le Coran est l'université divine ; apprenez tout ce que vous pouvez de (dans) cette université

Bihâr ul-Anwâr/vol.92/p.19

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ : عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ، وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ، وَمُصْحَفًا وَرَثَهُ.  
سنن ابن ماجه / 1 / 88

: Le Saint Prophète, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Un croyant obtient après sa mort la récompense du fait de trois choses : la science qu'il avait acquise puis enseignée aux autres ; l'enfant ayant acquis la piété (par lui) ; le li-vre qu'il a écrit  
(et que d'autres peuvent employer (après sa mort

Sunan-i Ibn-i Madji/vol.1/p.88

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :  
صِنْفَانِ مِنْ أُمَّتِي إِذَا صَلَحَا صَلَحَتْ أُمَّتِي وَإِذَا فَسَدَا فَسَدَتْ أُمَّتِي، قِيلَ يَا رَسُولَ اللَّهِ وَمَنْ هُمَا؟ قَالَ : الْفُقَهَاءُ  
وَالْأَمْرَاءُ.  
بحار الانوار / 2 / 49

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Il y a deux groupes de gens parmi ma communauté, qui s'ils sont vertueux provoquent la vertu de la communauté entière et s'ils sont dépravés causent la dépravation à la communauté entière.

On a demandé au Prophète : "Qui sont ces deux groupes? "

Le Saint Prophète a répondu : "Les oulémas et les gouverneurs. "

Bihâr ul-Anwâr/vol.2/p.49

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ :

يَا عَلِيُّ تَمَنَّى جَبْرَتِي أَنْ يَكُونَ مِنْ بَنِي آدَمَ بِسَنَعِ خَصَالٍ : وَهِيَ الصَّلَاةُ فِي الْجَمَاعَةِ، وَمُجَالَسَةُ الْعُلَمَاءِ، وَالصُّلْحُ بَيْنَ الْأَثْنَيْنِ وَإِكْرَامُ الْيَتِيمِ، وَعِيَادَةُ الْمَرِيضِ، وَتَشْيِيعُ الْجِنَازَةِ، وَسَقْيُ الْمَاءِ فِي الْحَجِّ، فَأَحْرِصْ عَلَى ذَلِكَ.

الاثني العشرية / 245

: L'Envoyé de Dieu, les bénédictions de Dieu soient sur lui ainsi que sur sa Famille, a dit

Ô 'Alî ! L'Ange Gabriel a souhaité être au nombre des descendants d'Adam à cause de sept caractères : 1. L'accomplissement de la prière en commun ; 2. La fréquentation des oulémas ; 3. Le fait de réconcilier deux personnes ; 4. Le fait de faire honneur à l'orphelin ; 5. La visite des malades ; 6. La participation aux funérailles ; 7. Le fait de donner de l'eau aux personnes assoiffées durant le Pèlerinage rituel à la Mecque. Ais-donc envie de les pratiquer avec assiduité.

Ithnâ 'Ashariyya/p.245

قَالَ الْأَمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَام :

الشَّاخِصُ فِي طَلَبِ الْعِلْمِ كَالْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ

L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit :  
La personne qui recherche la science avec beaucoup d'efforts est comme un combattant dans  
.le chemin de Dieu

Bihâr ul-Anwâr/vol.1/p.179

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
لَا يُدْرِكُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ  
غُرر الحكم / 348

L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit :  
On ne peut acquérir la science confortablement (c'est-à-dire : pour acquérir la science, on doit  
(.faire beaucoup d'efforts

Ghurar ul-Hikam/p.348

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
إِنَّ كَمَالَ الدِّينِ طَلَبُ الْعِلْمِ وَالْعَمَلُ بِهِ أَلَّا وَإِنَّ طَلَبَ الْعِلْمِ أَوْجَبُ عَلَيْكُمْ مِنْ طَلَبِ الْمَالِ  
الكافي / 1 / 30

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

En effet, on peut perfectionner sa foi en étudiant la science et en l'employant ; sachez que pour  
.vous, l'acquisition de la science comporte une obligation supérieure à celle des biens

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
إِنَّ كَلَامَ الْحُكَمَاءِ إِذَا كَانَ صَوَاباً كَانَ دَوَاءً، وَإِذَا كَانَ خَطَأً كَانَ دَاءً  
نهج البلاغة / الكلمات القصار / 265

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

En effet, la parole juste des savants (par exemple au sujet d'une question etc.) équivaut au remède contre une maladie, mais si elle est injuste, elle est au contraire une mala-die elle-même.

Nahdj ul-Balâgha/Al-Kalamât ul-Ghisâr (aphorismes)/n°265

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
...فَإِنَّ الْعَالِمَ أَعْظَمُ أَجْراً مِنْ الصَّائِمِ الْقَائِمِ الْمُجَاهِدِ فِي سَبِيلِ اللَّهِ فَإِذَا مَاتَ الْعَالِمُ ثَلِمَ فِي الْإِسْلَامِ ثَلَمَةٌ لَا يَسُدُّهَا  
إِلَّا خَلْفٌ مِنْهُ.  
بحار الانوار / 2 / 43

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

En vérité, un savant obtient plus de récompenses si l'on compare avec celui qui fait la prière, observe le jeûne et combat les ennemis de Dieu. Ainsi, dès qu'un savant meurt se produit un manque dans l'Islam qui ne peut être compensé que par un successeur de sa descendance.

Bihâr ul-Anwâr/vol.2/p.43

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
هَلَكَ خُزَّانُ الْأَمْوَالِ وَهُمْ أَحْيَاءُ، وَالْعُلَمَاءُ بِأَقْوَنَ مَا بَقِيَ الدَّهْرُ، أَعْيَانُهُمْ مَفْقُودَةٌ، وَأَمْثَالُهُمْ فِي الْقُلُوبِ مَوْجُودَةٌ.  
نهج البلاغة / الكلمات القصار / 147

: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

Ceux qui recherchent toujours de l'argent et des biens ne sont plus que des morts, alors qu'ils sont vivants. Au contraire, les savants (les gens qui recherchent la science) sont en vie jusqu'à la fin de ce monde (car les gens emploient leurs livres, leurs inventions, etc.) ; tandis que leurs corps se sont désagrégés, leurs images brillent encore dans les cœurs.

Nahdj ul-Balâgha/Al-Kalamât ul-Ghisâr (aphorismes)/n°147

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
الْعِلْمُ وَرِاثَةٌ كَرِيمَةٌ، وَالْأَدَابُ حُلٌّ مُجَدَّدَةٌ، وَالْفِكْرُ مِرَآةٌ صَافِيَةٌ  
نهج البلاغة / الكلمات القصار / 5

L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit :  
La science est un noble héritage, les bonnes mœurs sont de bonnes parures et la pensée est  
.un miroir pur

Nahdj ul-Balâgha/Al-Kalamât ul-Ghisâr (aphorismes)/n°5

قَالَ الْإِمَامُ أَمِيرُ الْمُؤْمِنِينَ عَلِيُّ عَلَيْهِ السَّلَامُ :  
صَدْرُ الْعَاقِلِ صُنْدُوقُ سِرِّهِ، وَالْبَشَاشَةُ حِبَالَةُ الْمَوَدَّةِ، وَالْإِحْتِمَالُ قَبْرِ الْعُيُوبِ. وَرُوي أَنَّهُ قَالَ فِي الْعِبَارَةِ عَنْ هَذَا  
الْمَعْنَى أَيْضاً : وَالْمَسْأَلَةُ خِبَاءُ الْعُيُوبِ...



: L'Émir des croyants, les bénédictions de Dieu soient sur lui, a dit

La poitrine d'un sage est le coffre de ses secrets, son bon comportement est sa voie pour être  
.aimé et sa patience est le moyen cachant ses défauts

Nahdj ul-Balâgha/Al-Kalamât ul-Ghisâr (aphorismes)/n°6

قَالَ الْأَمَامُ الْحَسَنُ عَلَيْهِ السَّلَامُ :  
عَلَّمَ النَّاسَ عِلْمَكَ وَتَعَلَّمْ عِلْمَ غَيْرِكَ  
بحار الانوار / 78 / 111

L'Imâm Hassan, les bénédictions de Dieu soient sur lui, a dit :  
Enseigne ta science au peuple et apprends la science d'autrui.  
Bihâr ul-Anwâr/vol.78/p.111

قَالَ الْأَمَامُ الْحُسَيْنُ عَلَيْهِ السَّلَامُ :  
إِنَّ مَجَارِي الْأُمُورَ وَالْأَحْكَامَ عَلَى أَيْدِي الْعُلَمَاءِ بِاللَّهِ، الْأَمْنَاءُ عَلَى حِلَالِهِ وَحَرَامِهِ...  
تحف العقول / 172

: L'Imâm Hassan, les bénédictions de Dieu soient sur lui, a dit

Toutes les affaires et les règles de la communauté musulmane dépendent des oulémas, ceux  
.auxquels Dieu a confié Ses permissions et Ses interdictions

قَالَ الْأَمَامُ زَيْنُ الْعَابِدِينَ عَلَيْهِ السَّلَامُ :  
لَوْ يَعْلَمُ النَّاسُ مَا فِي طَلَبِ الْعِلْمِ لَطَلَبُوهُ وَلَوْ بِسَفْكِ الْمُهْجِ وَخَوْضِ اللَّجَجِ  
الكافي / 1 / 35

: L'Imâm Zayn ul-'Abidîn a dit

Si le peuple connaissait la valeur de la science, il la rechercherait certainement, même s'il était  
.obligé de faire des voyages très dangereux menant probablement à la mort

Al-Kâfî/vol.1/p.35

قَالَ الْأَمَامُ الْبَاقِرُ عَلَيْهِ السَّلَامُ :  
تَعَلَّمُوا الْعِلْمَ فَإِنَّ تَعَلُّمَهُ حَسَنَةٌ وَطَلَبُهُ عِبَادَةٌ  
بحار الانوار / 78 / 189

: L'Imâm Bâqir, les bénédictions de Dieu soient sur lui, a dit

Essayez d'acquérir la science car étudier une science fait partie des bons actes et les efforts  
dont une personne fait preuve afin d'acquérir une science sont comme des pratiques de  
.dévotion

Bihâr ul-Anwâr/vol.78/p.189

قَالَ الْأَمَامُ الْبَاقِرُ عَلَيْهِ السَّلَامُ :

إِذَا جَلَسْتَ إِلَى عَالِمٍ فَكُنْ عَلَى أَنْ تَسْمَعَ أَحْرَصَ مِنْكَ عَلَى أَنْ تَقُولَ وَتَعَلَّمَ حُسْنَ الْاسْتِمَاعِ كَمَا تَتَعَلَّمُ حُسْنَ الْقَوْلِ وَلَا تَقْطَعْ عَلَى أَحَدٍ حَدِيثَهُ.

بحار الانوار / 1 / 222

: L'Imâm Bâqir, les bénédictions de Dieu soient sur lui, a dit

Si tu t'assieds en présence d'un savant, tu dois avoir envie d'écouter plus que parler. Apprends à bien écouter de même que tu apprends à bien parler et ne coupe pas la parole de celui qui est en train de parler.

Bihâr ul-Anwâr/vol.1/p.222

قَالَ الْأَمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :  
فَانْظُرُوا عِلْمَكُمْ هَذَا عَمَّنْ تَأْخُذُونَهُ  
بحار الانوار / 2 / 92

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Faites attention à savoir de qui vous apprenez votre science (c'est- à-dire : est-il un adepte de la vérité ?).

Bihâr ul-Anwâr/vol.2/p.92

قَالَ الْأَمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :  
أَطْلُبُوا الْعِلْمَ وَتَرَيُّنَا مَعَهُ بِالْجَلَمِ وَالْوَقَارِ وَتَوَاضَعُوا لِمَنْ تُعَلِّمُونَهُ الْعِلْمَ  
الكافي / 1 / 36

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Acquerrez la science, embellissez-la par la patience et la gravité et soyez modeste face à votre enseignant.

Al-kâfi/vol.1/p.36

قَالَ الْأَمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :  
مَنْ تَعَلَّمَ الْعِلْمَ وَعَمِلَ بِهِ وَتَعَلَّمَ لِلَّهِ دُعِيَ فِي مَلَكُوتِ السَّمَوَاتِ عَظِيمًا  
الكافي / 1 / 35

: L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit

Dans le Royaume des cieux on nomme avec grandeur le nom de la personne qui acquiers la science, l'emploie durant sa vie et l'enseigne aux autres uniquement pour atti-rer la satisfaction divine.

Al-kâfi/vol.1/p.35

قَالَ الْأَمَامُ الصَّادِقُ عَلَيْهِ السَّلَامُ :  
إِحْتَفِظُوا بِكُتُبِكُمْ فَإِنَّكُمْ سَوْفَ تَحْتَاجُونَ إِلَيْهَا  
بحار الانوار / 3 / 152

L'Imâm Sâdiq, les bénédictions de Dieu soient sur lui, a dit :  
Préservez bien vos livres ; car vous en aurez besoin dans l'avenir.

قال عَبْدُ السَّلَامِ : قال الامامُ الرِّضا عليه السَّلام رَجِمَ اللهُ عَبْدًا أَحْيَى أَمْرًا فَقُلْتُ لَهُ فَكَيْفَ يُحْيِي أَمْرَكُمْ؟ قالَ عليه السَّلام يَتَعَلَّمُ عُلُومَنَا وَيُعَلِّمُهَا النَّاسَ فَإِنَّ النَّاسَ لَوْ عَلِمُوا مَحَاسِنَ كَلَامِنَا لَاتَّبَعُونَا.  
معاني الاخبار / 180

Abd us-Salâm a dit que l'Imâm Rizâ, les bénédictions de Dieu soient sur lui, disait :  
Que la Compassion divine soit sur celui qui rétablit nos commandements.  
"? 'Abd us-Salâm a demandé : " Comment peut-on rétablir vos commandements

L'Imâm a ainsi répondu : " Il faut que l'on acquiert notre science et qu'elle soit enseignée aux gens ; car si le peuple connaît la bonté de nos paroles (notre science), il nous suivra  
".certainement

Ma'ânî ul-Akhhâr/p.120

قال الامامُ الرِّضا عليه السَّلام :  
أَلَا إِنَّ الْفَقِيهَ مَنْ أَفَاضَ عَلَى النَّاسِ خَيْرَهُ وَأَنْقَذَهُمْ مِنْ أَعْدَائِهِمْ وَوَقَّرَ عَلَيْهِمْ نِعَمَ جَنَّاتِ اللَّهِ وَحَصَلَ لَهُمْ رِضْوَانُ اللَّهِ تَعَالَى.  
بحار الانوار / 2 / 5

: L'Imâm Rizâ, les bénédictions de Dieu soient sur lui, a dit

Sachez que le faqih (le faqih véritable) est celui qui est bon pour les gens, les défend contre leurs ennemis, leur fait obtenir des récompenses divines (en les Guidant sur la bonne voie)  
.ainsi que la satisfaction divine

قَالَ الْإِمَامُ الْعَسْكَرِيُّ عَلَيْهِ السَّلَامُ :

عُلَمَاءُ شِيعَتِنَا مُرَابِطُونَ فِي النَّعْرِ فَمَنْ انْتَصَبَ لِذَلِكَ مِنْ شِيعَتِنَا كَانَ أَفْضَلَ مِمَّنْ جَاهَدَ الرُّومَ...لَأَنَّهُ يَدْفَعُ عَنِ أَذْيَانِ مُجِبِّينَا.

الاحتجاج / 2 / 155

: L'Imâm Hassan-i 'Askarî a dit

Les oulémas de nos chiites sont les gardiens des frontières de la religion musulmane. Ainsi, celui de nos adeptes qui assume la responsabilité de ce devoir est supérieur à un combattant qui participe à une Guerre Sainte contre les ennemis de Dieu... car il défend les croyances de nos adeptes et de nos amis

Al-Ihtidjâdj/vol.2/p.155